

© 2014 Sri Lanka Department of Examinations, Sri Lanka. All Rights Reserved.

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සවිච්ච පොළ (උසස් පෙළ) විභාග, 2014 අගෝස්තු
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2014 ஓகஸ்தர்
General Certificate of Education (Adv. Level) Examination, August 2014

ලේඛන කාරණය I
கணக்கீடு I
Accounting I

33 T I

පැය දෙකයි
இரண்டு மணித்தியாலம்
Two hours

අறிවැරුத்தல்கள் :

சுட்டெண் :

- * 1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து, அதன் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * 31- தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குரிய சுருக்கமான விடையைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு புள்ளிகள் உரித்தாகும்.
- * உங்கள் சுட்டெண்ணை மேலே கொடுக்கப்பட்டுள்ள உரிய கூட்டினுள் எழுதுக.

பரீட்சகரின் உபயோகத்திற்கு மட்டும்.

வினாத்தாள் I இற்காக	கையொப்பம்	குறியீட்டு எண்
வினா இல. புள்ளிகள்	1 ஆவது பரீட்சகர்	
01 - 30	2 ஆவது பரீட்சகர்	
31 - 50	மேலதிக/பிரதம பரீட்சகர்	
மொத்தம்	எண்கணிதப் பரிசோதகர்	
	பிரதம பரீட்சகர்	

1. பின்வரும் கூற்றுக்களில் எது நிறுவனமொன்றின் கணக்கீட்டுத் தொழிற்பாட்டைச் சிறப்பாக விபரிக்கிறது ?
 - (1) இது நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் பண அடிப்படையில் அளக்கிறது.
 - (2) இது நிறுவனத்தின் நிதித் தகவல்களை அதன் முகாமையாளர்களின் பயன்பாட்டிற்காகப் பகுத்தாராய்கிறது.
 - (3) இது நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் கணக்குப் புத்தகங்களில் பதிவிடுகிறது.
 - (4) இது நிறுவனத்தின் தகவல்களை அது தொடர்பில் அக்கறையுடையோருக்கு தீர்மானம் எடுப்பதற்காக வழங்குகிறது.
 - (5) இது நிறுவனத்தின் வளங்களின் பயன்பாடு தொடர்பான தகவல்களை அதன் முகாமையாளர்களுக்கு வழங்குகிறது. (.....)
2. வியாபாரமொன்றின் கடன்கொடுத்தோர் ஒருவரின் ரூ. 100 000 மீதியானது அதன் உரிமையாளரால் அவரின் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துத் தீர்க்கப்பட்டது. இதன்போது கடன்கொடுத்தோர் ரூ. 10 000 கழிவினை அனுமதித்துள்ளார். இக் கொடுக்கல் வாங்கலினால் பொறுப்புக்கள், உரிமையாண்மை என்பவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் கணக்கீட்டுச் சமன்பாட்டில் காட்டப்படுவது

பொறுப்புக்கள்	உரிமையாண்மை
(1) ரூ. 90 000 வினால் குறையும்.	ரூ. 90 000 வினால் குறையும்.
(2) ரூ. 90 000 வினால் குறையும்.	ரூ. 90 000 வினால் அதிகரிக்கும்.
(3) ரூ. 100 000 வினால் குறையும்.	ரூ. 100 000 வினால் குறையும்.
(4) ரூ. 100 000 வினால் குறையும்.	ரூ. 100 000 வினால் அதிகரிக்கும்.
(5) ரூ. 110 000 வினால் குறையும்.	ரூ. 110 000 வினால் அதிகரிக்கும். (.....)
3. கணக்கீட்டுச் செயன்முறையில் பின்வரும் செயற்பாடுகள் எந்த சரியான ஒழுங்குவரிசையில் நிகழ்கிறது ?
 - A - கொடுக்கல் வாங்கலை அது தொடர்புடைய ஆரம்ப பதிவேடுகளில் பதிதல்
 - B - வியாபாரக் கொடுக்கல் வாங்கல் இடம்பெறல்
 - C - கொடுக்கல் வாங்கலுக்கான மூல ஆவணத்தைத் தயாரித்தல்
 - D - கொடுக்கல் வாங்கலைப் பேரேட்டிற்கு மாற்றத்தல்

(1) B, A, C, D (2) B, C, A, D (3) B, C, D, A (4) C, B, A, D (5) C, B, D, A (.....)
4. பாதணிகளை உற்பத்திசெய்யும் வியாபார நிறுவனமொன்றின் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்குப் பயன்படுத்தப்படும் ஆரம்பப் பதிவுப் புத்தகங்களின் ஒழுங்கு வரிசை எது ?
 - A - கடனுக்கு லொறி ஒன்றைக் கொள்வனவு செய்தல்
 - B - கடனுக்குத் தோற்பொருட்களைக் கொள்வனவு செய்தல்
 - C - வருடத்திற்கான வருமானவரி ஏற்பாடு
 - D - கொள்வனவு செய்த தோற்பொருட்களின் ஒரு பகுதியை விநியோகத்தர்களுக்குத் திருப்பியனுப்புதல்

(1) பொது நாளேடு, கொள்வனவு நாளேடு, பொது நாளேடு, கொள்வனவு நாளேடு
 (2) பொது நாளேடு, கொள்வனவு நாளேடு, பொது நாளேடு, கொள்வனவுத் திரும்பல் நாளேடு
 (3) பொது நாளேடு, கொள்வனவு நாளேடு, காசேடு, கொள்வனவுத் திரும்பல் நாளேடு
 (4) கொள்வனவு நாளேடு, கொள்வனவு நாளேடு, பொது நாளேடு, கொள்வனவு நாளேடு
 (5) கொள்வனவு நாளேடு, கொள்வனவு நாளேடு, பொது நாளேடு, கொள்வனவுத் திரும்பல் நாளேடு (.....)

5. பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது நிதிக் கூற்றுக்களில் கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோரை இனங்காண்பதற்கான அடிப்படையினை வழங்குகிறது ?
 (1) அட்டுறு (2) தொழில் முழுமைக்கூறு (3) கணக்கீட்டுக் காலம்
 (4) இணைத்தல் (5) தேறல் (.....)
6. பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பவற்றை நடைமுறை மற்றும் நடைமுறையல்லாச் சொத்துகளாக வகைப்படுத்தலுக்கான அடிப்படையினை வழங்குகிறது ?
 (1) அட்டுறு (2) மாறாததன்மை (3) தொடர்ந்து இயங்குதல்
 (4) கணக்கீட்டுக் காலம் (5) தேறல் (.....)
7. பின்வருவனவற்றுள் எவை நிதிக் கணக்கீட்டுக்கான எண்ணக்கரு சட்டகத்தின்படி சொத்தொன்றின் குணாதிசயங்களாகும் ?
 A - இது நிறுவனமொன்றினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மூலவளமாகும்.
 B - இதனுடாக அதன் எதிர்கால பொருளாதார நன்மைகள் அந்நிறுவனத்துள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 C - இதன் கிரயம் அல்லது பெறுமதியை நம்பகரமாக அளவிட முடியும்.
 (1) B மாத்திரம். (2) A, B ஆகியன மாத்திரம். (3) A, C ஆகியன மாத்திரம்.
 (4) B, C ஆகியன மாத்திரம். (5) A, B, C ஆகியன எல்லாம். (.....)
8. வரையறுத்த ரமேஷ் பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளவாறான பரீட்சைமீதி சமப்படவில்லை. இந்த வித்தியாசம் தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின்போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன:
 • சம்பளமாகக் கொடுத்த ரூ. 100 000 காசுப் புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
 • கடன்கொடுத்தோருக்குக் கொடுத்த ரூ. 25 000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் காசு பெறுவனவாகப் பதியப்பட்டிருந்தது.
 • விற்பனை நாளேடு ரூ. 30 000 இனால் குறைத்துக் கூட்டப்பட்டிருந்தது.
 • பதிவுபிக்கப்பட்ட ரூ. 20 000 அறவிடமுடியாக் கடனானது வருமானமாகப் பதியப்பட்டிருந்தது.
 மேற்படி பிழைகளைத் திருத்துவதற்கு முன்னரான தொங்கல் கணக்கு மீதி:
 (1) ரூ. 145 000 வரவு (2) ரூ. 145 000 செலவு (3) ரூ. 190 000 வரவு
 (4) ரூ. 190 000 செலவு (5) ரூ. 220 000 செலவு (.....)
9. வரையறுத்த அம்மு பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளபடி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 460 000 ஆகவும் கடன்பட்டோர் பேரேட்டின்படியான கடன்பட்டோர் மீதிகளின் மொத்தம் ரூ. 450 000 ஆகவும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின்போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.
 • அறவிடமுடியாக் கடனாகப் பதிவுபிக்கப்பட்ட ரூ. 10 000 கடன்பட்டோர் மீதியொன்று கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கவில்லை.
 • விற்பனைப் பட்டியலொன்றின் ரூ. 21 000 விற்பனை நாளேட்டில் ரூ. 12 000 எனப் பதியப்பட்டிருந்தது.
 • கடன்பட்டவரொருவர் நேரடியாக வங்கிக்குச் செலுத்திய ரூ. 31 000 கடன்பட்டோர் பேரேடு மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய இரண்டிலும் பதியப்பட்டிருக்கவில்லை.
 31.03.2014 இல் உள்ளவாறான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி:
 (1) ரூ. 410 000 (2) ரூ. 428 000 (3) ரூ. 448 000 (4) ரூ. 459 000 (5) ரூ. 490 000 (.....)

10. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2014 ஏப்ரல் மாதத்துடன் தொடர்பானவை.

கொள்வனவுகள்	பட்டியல் விலை (ரூ.)	வியாபாரக் கழிவு (%)	காசுக் கழிவு (%)
கடனுக்கு	400 000	5	5
காசுக்கு	200 000	10	-

கொள்வனவு செய்த திகதியிலிருந்து 15 நாட்களுக்கிடையில் கொடுப்பனவுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரம் விநியோகத்தர்களால் காசுக் கழிவு அனுமதிக்கப்படுகிறது. கம்பனியினால் இக்காலப்பகுதிக்குள் கொடுக்க வேண்டியதில் 50% தொகையை மாத்திரமே கொடுத்துத் தீர்க்க முடிந்துள்ளது.

ஏப்ரல் 2014 காலத்தில் கம்பனியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கழிவினைப் பதிவதற்கான நாட்குறிப்புப் பதிவிற்குரிய சரியான தொகைகள்:

கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு வரவு (ரூ.)	பெற்ற கழிவுக் கணக்கு செலவு (ரூ.)
(1) 9 500	9 500
(2) 10 000	10 000
(3) 29 500	29 500
(4) 30 000	30 000
(5) 39 500	39 500 (.....)

11. பின்வருவன கம்பனியொன்றின் உற்பத்திப்பொருளின் 2014 மார்ச் மாதத்திற்கான தகவல்கள் ஆகும்.

திகதி	விபரம்	அலகுகள்	அலகுக் கிரயம் (ரூ.)
01.03.2014	சரக்கிருப்பு	3000	80
10.03.2014	கொள்வனவுகள்	5000	90
15.03.2014	திரும்பல்கள் (10.03.2014 இல் கொள்வனவு செய்த பொருட்களிலிருந்து)	1000	?
20.03.2014	கொள்வனவுகள்	3000	70
22.03.2014	விற்பனைகள்	?	?
31.03.2014	சரக்கிருப்பு	4000	?

கம்பனியானது சரக்கிருப்பு வழங்கலை விலையிடுவதற்கு 'முதல் வந்தது - முதல் சென்றது' (FIFO) முறையினைப் பயன்படுத்துகிறது.

31.03.2014 இல் முடிவடைந்த மாதத்திற்கான விற்பனைக் கிரயம் மற்றும் 31.03.2014 இல் உள்ளவாறான சரக்கிருப்பின் பெறுமதி என்பன:

	விற்பனைக் கிரயம் (ரூ.)	சரக்கிருப்பு (ரூ.)
(1)	420 000	300 000
(2)	480 000	330 000
(3)	480 000	320 000
(4)	510 000	300 000
(5)	540 000	360 000

(.....)

12. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் 01.03.2014 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்றுடன் தொடர்பானவை. இக்கம்பனி பெறுமதி சேர் வரிக்காகப் (VAT) பதியப்பட்டுள்ளது.

	ரூ.
இயந்திரத்தின் பட்டியல் விலை	800 000
பெறுமதி சேர் வரி செலுத்தியது	86 400
போக்குவரத்துக் கிரயம்	30 000
அமைவிடம் தயாரித்தல் கிரயம்	20 000
நிர்மாணிப்புக் கிரயம்	40 000
ஆரம்ப பரிசோதனைக் கிரயம்	50 000

கொள்வனவின்போது 10% வியாபாரக் கழிவு பெறப்பட்டது. ஆரம்ப பரிசோதனையின்போது உற்பத்திசெய்யப்பட்ட 100 அலகுகள் அலகொன்று ரூ. 300 ஆக விற்பனை செய்யப்பட்டது.

LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணம்) இன்படி ஆரம்ப இனங்காணலில் இயந்திரத்தின் கிரயம்:

(1) ரூ. 830000	(2) ரூ. 860000	(3) ரூ. 896400	(4) ரூ. 910000	(5) ரூ. 916400 (.....)
----------------	----------------	----------------	----------------	------------------------

13. வியாபாரமொன்றின் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்துக்கான வரைபு வருமானக் கூற்றின்படி மொத்த இலாபம் மற்றும் தேறிய இலாபம் என்பன முறையே ரூ. 840 000, ரூ. 260 000 ஆகும். அதனைத் தொடர்ந்து 01.04.2013 இல் உள்ளவாறான சரக்கிருப்புகள் ரூ. 20 000 ஆல் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் 31.03.2014 இல் உள்ளவாறான சரக்கிருப்புகள் ரூ. 30 000 ஆல் கூட்டி மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான கட்டடத்தை நிறுவன நோக்கத்திற்குப் பயன்படுத்தியமைக்காக நிறுவனத்தினால் உரிமையாளருக்குச் செலுத்தப்பட்ட வாடகை ரூ. 60 000 பதிவிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்துக்கான சரியான மொத்த இலாபம், தேறிய இலாபம் என்பன:

	மொத்த இலாபம் (ரூ.)	தேறிய இலாபம் (ரூ.)
(1)	730 000	200 000
(2)	790 000	150 000
(3)	830 000	190 000
(4)	850 000	210 000
(5)	890 000	250 000

(.....)

14. பின்வரும் தகவல்கள் நிறுவனமொன்றிற்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள் தொடர்பானவை.

	ரூ. '000
01.04.2013 இல் மோட்டார் வாகனங்கள் - கிரயத்தில்	4 000
01.04.2013 இல் திரண்ட பெறுமானத்தேய்வு	750
01.10.2013 இல் மோட்டார் வாகனமொன்றை விற்றுப் பெற்றவை (இது 01.04.2011 இல் ரூ. 1 500 000 கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.)	1 000
01.01.2014 இல் மோட்டார் வாகனமொன்றின் கொள்வனவு	5 000

மோட்டார் வாகனங்கள் வருடாந்தம் கிரயத்தில் 10% நேர்கோட்டு முறையில் பெறுமானத்தேய்விடப்படுவதுடன் இவை கொள்வனவு செய்யப்பட்ட தினத்திலிருந்து பாவனைக்குக் கிடைப்பனவாக உள்ளன.

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான மோட்டார் வாகனங்களுக்கான பெறுமானத்தேய்வு, மோட்டார் வாகன விற்பனை நட்டம் என்பன பின்வருவனவற்றுள் எவை ?

பெறுமானத்தேய்வு (ரூ.)	நட்டம் (ரூ.)	(.....)
(1) 375 000	200 000	
(2) 400 000	350 000	
(3) 450 000	125 000	
(4) 525 000	500 000	
(5) 900 000	50 000	

15. விளையாட்டுச் சங்கமொன்று 30 அங்கத்தவர்களுடன் 01.04.2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுள் 10 பேர் ஆயுள் அங்கத்தவர்களாவர். அங்கத்தவர் ஒருவருக்கான வருடாந்த சந்தாக் கட்டணம் ரூ. 5 000 ஆகும். ஆயுள் அங்கத்தவராவதற்கு 10 வருடத்திற்கான சந்தாப் பணத்தை ஒரே தடவையில் காசாகச் செலுத்துதல் வேண்டும். ஆயுள் அங்கத்தவக் கட்டணம் அனுமதிக்கப்பட்ட வருடத்திலிருந்து 10 வருட காலத்திற்கு சமமான தொகை வருமானமென இனங்காணப்படும். ஏனைய 20 அங்கத்தவர்களில் 5 பேர் ஆறு மாதங்களுக்கும் 8 பேர் ஒரு வருடத்திற்கும் மிகுதியாகவுள்ளோர் இரண்டு வருடங்களுக்கும் சந்தாப் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான சந்தா வருமானம் மற்றும் காசாகப் பெற்ற சந்தா என்பன:

சந்தா வருமானம் (ரூ.)	காசாகப் பெற்ற சந்தா (ரூ.)	(.....)
(1) 100 000	110 000	
(2) 100 000	122 500	
(3) 150 000	610 000	
(4) 150 000	622 500	
(5) 600 000	622 500	

16. பின்வரும் கூற்றுகளில் 1890 பங்குடைமை நிலையியற் கட்டளையின் 24 ஆம் சரத்தில் உள்ளடங்கியிருப்பவை எவை ?

- A - பங்காளர்களுக்கிடையில் இலாப நட்டங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும்.
 B - பங்காளர்கள் அவர்களின் மூலதன மீதிகளுக்கான வட்டிக்கு உரித்துடையோர் ஆவர்.
 C - பங்காளர்கள் சம்பளங்களுக்கு உரித்துடையவர்கள் அல்லர்.
 D - இளைப்பாறிய பங்காளரின் தீர்க்கப்படாத மீதிக்கு வட்டி செலுத்தப்படலாம்.

- (1) A, C ஆகியன மாத்திரம். (2) B, D ஆகியன மாத்திரம். (3) A, B, C ஆகியன மாத்திரம்.
 (4) A, C, D ஆகியன மாத்திரம். (5) B, C, D ஆகியன மாத்திரம். (.....)

17. பங்குடைமையின் கணக்குகள் தயாரிப்பது தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது ?

- (1) பங்குடைமை ஒப்பந்தத்தின்படி இலாப நட்டங்கள் பங்காளரிடையே பகிரப்படும்.
 (2) பங்குடைமையின் உரிமைத்துவம் மாறும்போது நன்மதிப்பானது மதிப்பிடப்பட்டு சீராக்கப்படும்.
 (3) பங்குடைமை ஒப்பந்தத்தில் சம்பளத்திற்கான ஏற்பாடு காண்படுமாயின் பங்காளர்க்கு சம்பளங்கள் வழங்கப்படும்.
 (4) பங்காளரின் பற்றுக்கள் பங்குடைமையின் இலாப நட்டப் பகிர்வின்போது கழிக்கப்படுவதில்லை.
 (5) பங்குடைமைக்குப் பங்காளரால் கொடுக்கப்படும் கடனுக்கான வட்டியானது வியாபாரமொன்றின் ஒரு செலவாக இனங்காணப்படுவதில்லை. (.....)

18. கம்பனியொன்றின் கணக்காண்டு 31.03.2014 இல் முடிவடைந்தது. இயக்குனர்கள் நிதிக் கூற்றுகளை வழங்குவதற்கு 30.06.2014 இல் அதிகாரமளித்திருந்தனர். கம்பனியின் வருடாந்த பொதுக்கூட்டம் 15.07.2014 இல் இடம்பெற்றது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2014 இற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளன.

- A - 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 500 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 30.04.2014 இல் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
 B - 31.03.2014 இல் ரூ. 800 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 10.07.2014 இல் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
 C - 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 600 000 கிரயத்தில் மதிப்பிடப்பட்ட சரக்கிருப்பானது 10.04.2014 இல் ரூ. 550 000 இற்கு விற்கப்பட்டது.
 D - முதலீடுகளின் சந்தைப் பெறுமதியானது 30.04.2014 இலிருந்து 30.06.2014 வரையிலான காலப்பகுதியில் ரூ. 300 000 இனால் குறைவடைந்தது.

மேற்படி நிகழ்வுகளில் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் செய்யப்பட வேண்டியவை எவை ?

- (1) A, B ஆகியன மாத்திரம். (2) A, C ஆகியன மாத்திரம். (3) B, C ஆகியன மாத்திரம்.
 (4) A, C, D ஆகியன மாத்திரம். (5) B, C, D ஆகியன மாத்திரம். (.....)

19. கம்பனி ஒன்றுடன் தொடர்பான 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

ரூ.

வருடத்திற்கான இலாபம்	800 000
வருடத்திற்கான பெறுமானத்தேய்வு	100 000
சரக்கிருப்பில் அதிகரிப்பு	120 000
கடன்பட்டோரில் குறைவு	200 000
கடன்கொடுத்தோரில் அதிகரிப்பு	180 000

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கையிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் எவ்வளவு ?

- (1) ரூ. 640 000 (2) ரூ. 800 000 (3) ரூ. 900 000 (4) ரூ. 960 000 (5) ரூ. 1 160 000 (.....)

20. பின்வரும் கூற்றுக்களில் எவை கம்பனி ஒன்றின் 'மொத்த முற்றும் அடங்கிய வருமானம்' (Total Comprehensive Income) தொடர்பில் சரியானது ?

- A - இது வருடத்திற்கான இலாபம், ஏனைய முற்றும் அடங்கிய வருமானம் ஆகிய இரண்டினதும் மொத்தமாகும்.
 B - இது குறித்தவொரு காலப்பகுதியினுள் இனம் காணப்பட்ட எல்லா வருமானங்களுக்கும் செலவுகளுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
 C - இது குறித்தவொரு காலப்பகுதியினுள் இனம் காணப்பட்ட எல்லாச் செயற்பாட்டு வருமானங்களுக்கும் மொத்தச் செலவுகளுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
 D - இது குறித்தவொரு காலப்பகுதியினுள் உரிமையாளர்களால், உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகள் நீங்கலாக ஏனைய கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளால் உரிமையாண்மையில் ஏற்படும் மாற்றம் ஆகும்.

- (1) A, B ஆகியன மாத்திரம். (2) A, C ஆகியன மாத்திரம். (3) B, D ஆகியன மாத்திரம்.
 (4) C, D ஆகியன மாத்திரம். (5) A, B, D ஆகியன மாத்திரம். (.....)

21. கம்பனியொன்றின் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான ஆதனம், பொறி மற்றும் உபகரணம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு:

	ரூ.
ஆதனம், பொறி, உபகரணத்தின் மீதான பெறுமானத்தேய்வு	500 000
கட்டடங்கள் மீள் மதிப்பின் மீதான குறைவு	150 000
மோட்டார் வாகனமொன்றின் விற்பனை மீதான இலாபம்	50 000

31.03.2013 இல் முடிவடைந்த வருடத்தில் கட்டடங்களின் மீள் மதிப்பீட்டினால் உருவாகிய மிகை ரூ. 100 000 ஆகும். மேற்படி கொடுக்கல், வாங்கல் மற்றும் நிகழ்வுகளின் காரணமாக 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான கம்பனியின் இலாபத்திலும் மொத்த முற்றும் அடங்கிய வருமானத்திலும் ஏற்பட்ட தேறிய குறைவு எவ்வளவு ?

	இலாபத்தில் தேறிய குறைவு (ரூ.)	மொத்த முற்றும் அடங்கிய வருமானத்தில் தேறிய குறைவு (ரூ.)
(1)	450 000	150 000
(2)	500 000	100 000
(3)	500 000	600 000
(4)	600 000	500 000
(5)	600 000	600 000

(.....)

22. கம்பனியொன்றில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகள் என்பன 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் இடம்பெற்றுள்ளன.

- A - நிறுத்திவைத்த வருவாய்களை மூலதனமாக்கி ரூ. 500 000 பெறுமதியான சாதாரண பங்குகள் வழங்கப்பட்டன.
 B - கட்டடங்கள் ரூ. 120 000 இனை மிகையாகப் பெறும்வகையில் மீள் மதிப்பீடு செய்யப்பட்டன.
 C - நிலையான வைப்பொன்றிலிருந்து ரூ. 80 000 வட்டி ஈட்டப்பட்டது.
 D - சாதாரண பங்குதாரர்களுக்கு ரூ. 140 000 இடைக்காலப் பங்கிலாபமாகச் செலுத்தப்பட்டது.

மேற்படி கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளினால் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான கம்பனியின் உரிமையாண்மையில் ஏற்பட்ட 'தேறிய அதிகரிப்பு' எவ்வளவு ?

- (1) ரூ. 60 000 (2) ரூ. 200 000 (3) ரூ. 360 000 (4) ரூ. 500 000 (5) ரூ. 560 000 (.....)

- கம்பனியொன்றுடன் தொடர்பான பின்வரும் தகவல்களை 23ஆம் 24ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்காகப் பயன்படுத்துக.

31.03.2014 இல் உள்ளபடி (ரூ.) 31.03.2013 இல் உள்ளபடி (ரூ.)

மொத்தச் சொத்துக்கள்	2 200 000	1 800 000
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்	500 000	500 000
நிறுத்திவைத்த வருவாய்கள்	700 000	300 000

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் :

	ரூ.
சாதாரண பங்குதாரர்களுக்குச் செலுத்திய இடைக்காலப் பங்கிலாபம்	100 000
வங்கிக் கடன்களுக்கான வட்டி	125 000
வருடத்திற்கான வருமானவரி	75 000

23. 31.03.2014 இல் உள்ளவாறு கம்பனியின் உரிமையாண்மை மீதான திரும்பலைக் கணிக்கும்போது பயன்படுத்தப்படும் இலாபம்:

(1) ரூ. 300 000 (2) ரூ. 400 000 (3) ரூ. 500 000 (4) ரூ. 600 000 (5) ரூ. 700 000 (.....)

24. கம்பனியின் மொத்தச் சொத்துக்கள் மீதான திரும்பல் விகிதம் (சராசரி மொத்தச் சொத்துக்கள் அடிப்படையில்):

(1) 15% (2) 20% (3) 25% (4) 30% (5) 35% (.....)

25. உற்பத்தி நிறுவனமொன்றின் பின்வரும் கிரயங்களில் எவற்றை நேர்க் கிரயங்களாக வகைப்படுத்தலாம் ?

- A - உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊழியர்களுக்குச் செலுத்தப்பட்ட கூலி
B - தொழிற்சாலை முகாமையாளருக்குச் செலுத்திய மாதாந்த சம்பளம்
C - மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்குக் கொண்டுவருவதில் ஏற்பட்ட போக்குவரத்துச் செலவு
D - தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கான பெறுமானத்தேய்வு

- (1) A, B ஆகியன மாத்திரம். (2) A, C ஆகியன மாத்திரம். (3) B, C ஆகியன மாத்திரம்.
(4) A, B, D ஆகியன மாத்திரம். (5) A, C, D ஆகியன எல்லாம். (.....)

26. கம்பனியொன்றின் ஒரே காலப்பகுதிக்கான பாதிட்டு உற்பத்தி மேந்தலைகள் இரண்டு செயற்பாட்டு மட்டங்களில் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

செயற்பாட்டு மட்டம் (அலகுகள்)	பாதிட்டு உற்பத்தி மேந்தலைகள் (ரூ.)
30 000	225 000
40 000	275 000

அலகொன்றின் மூலக் கிரயம் ரூ. 10 என மதிப்பிடப்பட்டுள்ளது.

40 000 அலகுகள் கொண்ட செயற்பாட்டு மட்டத்தில் மொத்த மாறும் உற்பத்தி மேந்தலைகள் மற்றும் மொத்த உற்பத்திக் கிரயம் என்பன:

மொத்த மாறும் உற்பத்தி மேந்தலைகள் (ரூ.)	மொத்த உற்பத்திக் கிரயம் (ரூ.)
(1) 50 000	525 000
(2) 50 000	675 000
(3) 200 000	675 000
(4) 200 000	825 000
(5) 275 000	675 000

27. பின்வரும் தகவல்கள் வருடமொன்றில் உற்பத்திக் கம்பனியொன்றினால் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் 'A' தொடர்பானவை.

	ஆகக் குறைந்தது	ஆகக் கூடியது
பாவனை (அலகுகள்)	2 000	5 000
விநியோகக் காலம் (மாதங்கள்)	4	6

ஆகக் கூடிய சரக்கிருப்பு மட்டம் 42 000 அலகுகள் ஆகும்.

இம்மூலப்பொருளின் மறுகட்டளை மட்டம், மறுகட்டளைத் தொகை என்பன:

மறுகட்டளை மட்டம் (அலகுகள்)	மறுகட்டளைத் தொகை (அலகுகள்)
(1) 17 500	32 500
(2) 20 000	30 000
(3) 20 000	39 500
(4) 30 000	20 000
(5) 30 000	29 500

28. கம்பனியொன்றின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அலகொன்றுக்கு ரூ. 10 வீதம் கூலி செலுத்தப்படுகிறது. 8 மணித்தியாலங்களைக் கொண்ட வேலை நாளொன்றில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 10 அலகுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். எதிர்பார்க்கப்படும் தொகையை விட மேல்திகமாக உற்பத்தி செய்யப்படும் அலகுகளுக்கு அலகொன்றுக்கு ரூ. 15 வீதம் செலுத்தப்படும். குறிப்பிட்ட நாளொன்றில் மூன்று ஊழியர்களான அமலன், விமலன், கமலன் ஆகியோர் முறையே 160, 200, 150 அலகுகளை உற்பத்தி செய்திருப்பின் அவர்களின் மொத்தக் கூலிகள்:

	அமலன் (ரூ.)	விமலன் (ரூ.)	கமலன் (ரூ.)	
(1)	1 600	2 200	1 350	
(2)	1 600	2 200	1 500	
(3)	1 600	2 200	1 600	
(4)	1 600	3 000	1 500	
(5)	1 600	3 000	1 600	(.....)

29. அலகொன்றுக்கான விற்பனை விலை, அலகொன்றுக்கான மாறும் கிரயம் ஆகிய இரண்டும் 15% ஆல் குறைவடையும்போது நிலையான கிரயம் மாறாது இருக்குமாயின் அலகிற்கான பங்களிப்பு மற்றும் பங்களிப்பு - விற்பனை விகிதம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம்:

	அலகிற்கான பங்களிப்பு	பங்களிப்பு - விற்பனை விகிதம்	
(1)	குறையும்.	மாற்றமில்லை.	
(2)	குறையும்.	குறையும்.	
(3)	குறையும்.	அதிகரிக்கும்.	
(4)	மாற்றமில்லை.	மாற்றமில்லை.	
(5)	மாற்றமில்லை.	குறையும்.	(.....)

30. பின்வருவனவற்றுள் எவை ஏனைய காரணிகள் மாறாத நிலையில் செயற்றிட்டமொன்றின் தேறிய நிகழ்கால பெறுமதியில் அதிகரிப்பை ஏற்படுத்தும் ?

A - கழிவீட்டு வீதத்தில் குறைவு	B - வருடாந்த பெறுமானத்தேய்வில் குறைவு
C - ஆரம்ப முதலீட்டில் குறைவு	D - தேறிய செயற்பாட்டு காசுப் உட்பாய்ச்சலில் குறைவு
(1) A, C ஆகியன மாத்திரம்.	(2) C, D ஆகியன மாத்திரம்.
(3) A, C, D ஆகியன மாத்திரம்.	(4) B, C, D ஆகியன மாத்திரம்.
(5) A, B, C, D ஆகியன எல்லாம்.	(.....)

- 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்கான சுருக்கமான விடைகளைப் புள்ளிக்கோடுகளில் எழுதுக.

31. கீழே தரப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பில் நிதி, முகாமைக் கணக்கீட்டு அறிக்கைகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

அம்சங்கள்	அறிக்கைகள்:	
	நிதிக் கணக்கீடு	முகாமைக் கணக்கீடு
A - அறிக்கைகளைப் பயன்படுத்துவோர்
B - தயாரிக்கும் தடவைகள்
C - சட்டத் தேவைகள்
D - அறிக்கையிடப்படும் தகவல்களின் தன்மை

32. பின்வரும் கூற்றுகளில் எது சரி எது பிழை என்பதைப் பொருத்தமான நிரலில் '✓' அடையாளமிடுவதன் மூலம் காட்டுக.

கூற்று	சரி	பிழை
A - கடன்பட்டோர் ஒருவரிடமிருந்து பெறும் காசுப் பெறுவனவுகளினால் உரிமையாண்மை அதிகரிக்கிறது.
B - கடனொன்றிற்கான வட்டிக் கொடுப்பனவினால் உரிமையாண்மை குறைவடைகிறது.
C - சாதாரண பங்குதாரர்களுக்குப் பங்கிலாபம் செலுத்தும்போது வருடத்திற்கான இலாபம் குறைவடைகிறது.
D - வருடமொன்றில் இலாபம் ஈட்டப்படும்போது வருட முடிவிலுள்ள காசு மீதியானது எப்போதும் அதிகரிக்கிறது.

33. பின்வரும் கணக்குகளைச் சொத்துகள், பொறுப்புகள், வருமானம், செலவுகள், உரிமையாண்மை என வகைப்படுத்துக.

கணக்கு

வகைப்படுத்தல்

- A - ஐயக்கடன்களுக்கான ஏற்பாடு
- B - முற்பணமாகப் பெற்ற வாடகை வருமானம்
- C - நிறுத்திவைக்கப்பட்ட வருவாய்கள்
- D - அறவிடமுடியாக் கடன்கள்

34. நிறுவனமொன்றின் வங்கிக் கணக்கு மீதியானது 31.03.2014 இல் ரூ. 680 000 ஆகும். எனினும் இம் மீதி இத்தினத்திலுள்ள வங்கிக் கூற்று மீதியுடன் உடன்படவில்லை. இவ் வேறுபாட்டுக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. நிலையான கட்டளை கொடுப்பனவு ரூ. 10 000 புத்தகங்களில் பதியப்படவில்லை.
2. வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட ரூ. 40 000 காசோலையொன்று வசூலிக்கப்பட்டிருக்கவில்லை.

(அ) 31.03.2014 இல் வங்கிக் கூற்றின்படி மீதி எவ்வளவு? ரூ.

(ஆ) 31.03.2014 இல் நிதி நிலைமைக் கூற்றில் காட்டப்பட வேண்டிய வங்கி மீதி எவ்வளவு?

ரூ.

35. நிறுவனமொன்றின் பொது நாளேட்டில் பதியப்படும் இரண்டு வகையான கொடுக்கல் வாங்கல்களைக் குறிப்பிடுக.

1.
2.

36. இலாப நோக்கற்ற நிறுவனமொன்றில் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பெறக்கூடிய கணக்குகளைப் பெயரிடுக.

தகவல்

கணக்கு

- A - இனம் காணப்பட்ட வருடத்திற்கான சந்தா வருமானம்
- B - வருடத்திற்கான காசு உட்பாய்ச்சல்களும் வெளிப்பாய்ச்சல்களும்

37. சுமதி வியாபாரம் தமது செயற்பாடுகளை 01.04.2013 இல் ஆரம்பித்தது. இது பொருள்களை கிரயத்தில் 25% கூட்டி விற்பனை செய்கின்றது. 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான விற்பனை ரூ. 625 000 ஆகும். 31.03.2014 இல் சரக்கிருப்புகளின் கிரயம் ரூ. 20 000 ஆகும்.

பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

(அ) வருடத்திற்கான மொத்த இலாபம் ரூ.

(ஆ) வருடத்திற்கான கொள்வனவுகள் ரூ.

38. உற்பத்தி நிறுவனமொன்றின் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் மிகப் பொருத்தமான கணக்கீட்டு எண்ணக்கருவைக் குறிப்பிடுக.

சந்தர்ப்பம்

கணக்கீட்டு எண்ணக்கரு

- A - வருட இறுதியில் காணப்படும் மூலப்பொருள்களை கிரயத்தினதும், தேறிய தேறத்தக்கப் பெறுமதியினதும் குறைவான பெறுமதியில் மதிப்பிடல்
- B - ஒவ்வொரு கணக்கீட்டுக் காலத்திற்கும் உற்பத்திக் கணக்கினைத் தயாரித்தல்
- C - பொருள்களை விநியோகம் செய்வதற்கு முன்னர் வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற முற்பணத்தை பொறுப்பொன்றாக இனங்காணல்.
- D - உற்பத்திக் கணக்கில் இயந்திர பெறுமானத்தேய்வினை உற்பத்தி மேந்தலைகளாக இனங்காணல்

39. நிதிக் கணக்கிடலுக்கான எண்ணக்கரு சட்டகத்தின்படி பின்வரும் விடயங்களை வியாபாரத்தில் ஈடுபடும் கம்பனியொன்றின் வருமானமாக இனம் காணமுடியுமா என்பதனைக் குறிப்பிடுக.

விடயம்

வருமானமாக இனம் காணல்
(ஆம் / இல்லை)

- A - காசு விற்பனை
- B - கட்டடமொன்றினை விற்பனைப் பெற்ற பணம்
- C - நிலையான வைப்பொன்றிலிருந்து நடைமுறை ஆண்டுக்காகப் பெறவேண்டிய வட்டி
- D - முதல் தடவையாக மோட்டார் வாகனங்களை மீள்மதிப்பீடு செய்தமை காரணமாக உருவாகிய மிகை

- 40, 41, 42 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.

அன்ரன், பாரதி ஆகியோர் இலாப நட்டங்களை 3 : 2 எனும் விகிதத்தில் பகிர்ந்து பங்குடைமை ஒன்றை நடாத்தி வந்தனர். 01.04.2013 இல் பங்குடைமையில் சாலினி பங்காளராகச் சேர்ந்துள்ளார். இத்தினத்தில் சாலினி மூலதனமாக ரூ. 1 200 000 ஐ காசாகக் கொண்டு வந்ததுடன் பங்குடைமையின் நன்மதிப்பானது ரூ. 2 400 000 என மதிப்பீடு செய்யப்பட்டது. நன்மதிப்பானது புத்தகங்களில் சொத்தொன்றாக இனம் காணப்படாததுடன் அது தொடர்பான எல்லாச் சீராக்கங்களும் பங்காளர்களின் மூலதனக் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டன. இத்தினத்திலிருந்து அன்ரன், பாரதி, சாலினி ஆகியோர் 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்ந்து பங்குடைமையை தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்தனர். ஒவ்வொரு பங்காளரும் வருடாந்தச் சம்பளமாக ரூ. 120 000 பெற உரித்துடையவர்.

31.03.2013 இல் அன்ரன், பாரதி ஆகியோரின் மூலதனக் கணக்கு, நடைமுறைக் கணக்குகளின் மீதிகள் பின்வருமாறு இருந்தன:

	அன்ரன் (ரூ.)	பாரதி (ரூ.)
மூலதனக் கணக்கு	2 000 000	1 500 000
நடைமுறைக் கணக்கு	300 000	200 000

இவ்வருடத்தில் சாலினி பற்றாக ரூ. 80 000 இனை காசாக எடுத்துள்ளார். 31.03.2014 இல் இவரின் நடைமுறைக் கணக்கு மீதி ரூ. 280 000 ஆகும். ஏனைய இரண்டு பங்காளர்களும் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் பற்றாக பணம் எதுவும் எடுக்கவில்லை.

40. 01.04.2013 இல் பங்குடைமையின் நன்மதிப்பைச் சீராக்குவதற்கான நாட்குறிப்புப் பதிவுகளை எழுதுக.
(விளம்பல் தேவையில்லை.)

41. 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடைமையின் இலாபம் : ரூ.

42. 31.03.2014 இல் பங்குடைமையின் உரிமையாண்மை : ரூ.

43. கம்பனியொன்று 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் ஒவ்வொன்றும் ரூ. 30 விலையில் 100 000 சதாரண பங்குகளை வழங்கியது. 150 000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் முழுத் தொகையுடன் பெறப்பட்டன. கம்பனியானது 100 000 பங்குகளை விகிதாசார முறையில் ஒதுக்கீடு செய்ததுடன் மேலதிகப் பணம் விண்ணப்பதாரர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பின்வருவனவற்றுக்கான நாட்குறிப்புப் பதிவுகளை எழுதுக. (விளம்பல் தேவையில்லை.)

(அ) விண்ணப்பத்துடன் பெற்ற காசு

(ஆ) பங்குகளுக்கான ஒதுக்கம்

44. வியாபாரக் கம்பனியொன்றின் பின்வரும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான காசு வெளிப்பாய்ச்சல்களை செயற்பாட்டு, முதலீட்டு, நிதியிடல் நடவடிக்கைகளின் பொருத்தமான நிரலில் '√' என அடையாளம் இடுவதன் மூலம் வகைப்படுத்துக.

கொடுக்கல் வாங்கல்கள்	நடவடிக்கை:		
	செயற்பாட்டு	முதலீட்டு	நிதியிடல்
A - பொருள் வழங்குனர்களுக்குக் கொடுத்துத் தீர்க்கப்படும் தொகை
B - குத்தகைக் கடன்கொடுத்தோருக்குச் செலுத்தப்படும் வருடாந்த குத்தகை தவணைக் கட்டணம்
C - சாதாரண பங்குதாரர்களுக்குச் செலுத்தப்படும் பங்கிலாபம்
D - காசுக்குக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் வாகனம்

45. குறித்த இலங்கைக் கணக்கீட்டு நியமத்தின்படி பின்வரும் கூற்றுக்களில் எது சரி, எது பிழை என்பதை பொருத்தமான நிரலில் '√' என அடையாளம் இடுவதன் மூலம் காட்டுக.

கூற்று	சரி	பிழை
A - ஏற்பாடு என்பது நிச்சயமற்ற காலம் அல்லது தொகைக்கான பொறுப்பாகும்.
B - நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுக்களில் நிகழ்த்தக்க பொறுப்புகள் இனம் காணப்படும்.
C - கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றங்கள் நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுக்களில் நடைமுறை, எதிர்கால கணக்கீட்டுக் காலப்பகுதிகளுக்கு சீராக்கப்படுகின்றன.
D - நிறுவனமொன்றின் கணக்கீட்டுக் கொள்கைகள் தொடர்பான தீர்மானமானது எப்போதும் அதன் முகாமைமையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறும்.

46. கம்பனியொன்றின் விரைவுச் சொத்து விகிதத்தில் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் ஏற்படுத்தும் தாக்கத்தை (அதிகரிக்குமா / குறையுமா / மாற்றமில்லையா) எனக் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்கள்

தாக்கம்

A - கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு
B - கடனடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களைத் திருப்பி அனுப்பியமை
C - அடுத்த வருடத்திற்காக செலுத்திய காப்புறுதிக் கட்டணம்
D - மோட்டார் வாகன விற்பனையிலிருந்து பெற்ற காசு

47. கம்பனியொன்றின் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான விற்பனைகள் ரூ. 9 000 000 ஆகும். இவற்றுள் 80% கடன் விற்பனையாகும். இக் கம்பனியின் மொத்த இலாப எல்லையானது விற்பனையில் 30% ஆகும். பின்வரும் தகவல்களும் தரப்பட்டுள்ளன.

	31.03.2014 இல் உள்ளபடி (ரூ.)	31.03.2013 இல் உள்ளபடி (ரூ.)
வியாபாரக் கடன்பட்டோர்	1 000 000	800 000
சரக்கிருப்பு	500 000	900 000

வருடத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கை 360 எனக் கருதி 31.03.2014 இல் உள்ளபடி பின்வருவனவற்றைக் கணிக்கുക.

(அ) கடன்பட்டோர் புரள்வு விகிதம்

(ஆ) இருப்பு வைத்திருத்தல் காலம்

48. உற்பத்திக் கம்பனியொன்றின் கிரயம் தொடர்பான தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

நேர் மூலப் பொருள்கள் அலகொன்றுக்கு	ரூ. 15
நேர்க் கூலிகள் அலகொன்றுக்கு	ரூ. 25

மாறும் மேந்தலைகள் :

உற்பத்தி அலகொன்றுக்கு	ரூ. 10
உற்பத்தியல்லாதது அலகொன்றுக்கு	ரூ. 15

நிலையான மேந்தலைகள் :

உற்பத்தி	ரூ. 50 000
உற்பத்தியல்லாதது	ரூ. 30 000

1 000 அலகுகள் தொண்ட இலக்கு உற்பத்திக்காகப் பின்வருவனவற்றைக் கணிப்பிடுக.

(அ) மொத்த உற்பத்தி மேந்தலைகள்	ரூ.
(ஆ) மொத்த மேந்தலைகள்	ரூ.
(இ) மொத்த மாறும் கிரயம்	ரூ.

49. கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருள் 'X' தொடர்பாக பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

அலகுக்கான மாறும் கிரயம்	ரூ. 90
நிலையான கிரயம்	ரூ. 60 000
பங்களிப்பு-விற்பனை விகிதம்	40%

பின்வருவனவற்றைக் கணிக்கുക.

(அ) சமப்பாட்டுப் புள்ளி	ரூ.
(ஆ) 1200 அலகுகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் இலாபம்	ரூ.

50. வரையறுக்கப்பட்ட பெருமாள் கம்பனி புதிய இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்ய உத்தேசிக்கிறது. இவ் இயந்திரம் கொள்வனவு செய்யப்படுமாயின் பாவனையிலுள்ள இயந்திரத்தை ரூ. 200 000 இற்கு விற்பனை செய்ய முடியும். புதிய இயந்திரத்தின் பயன்தரு ஆயுட்காலம் 4 வருடங்களாகும். இது தொடர்பான மற்றைய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

	ரூ. '000
இயந்திரத்தின் கொள்விலை	600
பொருத்துதல் கிரயம்	50
4 ஆம் வருட முடிவில் எஞ்சிய பெறுமதி	120
ஆரம்பத்தில் தேவைப்படும் தொழிற்படு மூலதனம்	100
வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் காசு உட்பாய்ச்சல்	240

பின்வருவனவற்றைக் கணிக்கുക.

(அ) ஆரம்ப முதலீடு	ரூ.
(ஆ) 4 ஆம் வருடத்திற்கான மொத்த காசு உட்பாய்ச்சல்கள்	ரூ.

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාග, 2014 අගෝස්තු
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2014 ஆகஸ்ட்
General Certificate of Education (Adv. Level) Examination, August 2014

විෂය විෂයය II
கணக்கீடு II
Accounting II

33 T II

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

අභිවූත්තලයන්:

- * **முதலாம், இரண்டாம் வினாக்கள் உட்பட ஆறு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.**
- * **ஒவ்வொரு வினாவுக்குமான விடையும் புதியதொரு தாளில் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.**
- * **உரிய செய்முறைகள் விடைத்தாளுடன் இணைக்கப்படல் வேண்டும்.**

1. இனிப்பு பண்டங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வரையறுக்கப்பட்ட அரசிந் பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளவாறான பரீட்சைமீதி பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

	வரவு (ரூ. '000)	செலவு (ரூ. '000)
01.04.2013 இல் சரக்கிருப்பு	1 500	
வியாபார வருமதிகள் (வியாபாரக் கடன்பட்டோர்)	4 000	
வங்கியிலுள்ள காசு	838	
மூன்று மாத திறைசேரி உண்டியல்கள் (31.03.2014 இல் முதலிடப்பட்டது)	800	
நிலையான வைப்பு (வருடாந்தம் 10% வட்டியில் 01.10.2013 இல் இரண்டு வருடங்களுக்குத் திறக்கப்பட்டது)	1 600	
குத்தகை வட்டி	960	
கொள்வனவுகள்	7 500	
சம்பளங்கள்	1 200	
ஊழியர் சேமலாப நிதி (ஊ.சே.நி.) செலவு	135	
ஊழியர் நம்பிக்கை நிதி (ஊ.ந.நி.) செலவு	27	
காப்புறுதி	840	
மோட்டார் வாகன எரிபொருள் செலவு	50	
நடைமுறையாண்டின் முதல் இரு காலாண்டுகளுக்காகச் செலுத்திய வரி	290	
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் - கிரயத்தில்	12 000	
01.04.2013 இல் ஐயக்கடன் ஏற்பாடு		320
விற்பனைகள்		12 500
செலுத்த வேண்டிய ஊ.சே.நி.		30
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்		9 000
01.04.2013 இல் நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள்		1 040
01.04.2013 இல் உள்ளவாறான பொது ஓதுக்கம்		1 250
வியாபாரக் கொடுக்குமதிகள் (வியாபாரக் கடன்கொடுத்தோர்)		2 500
01.04.2013 இல் உள்ளவாறான ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் திரண்ட பெறுமானத் தேய்வு		2 060
குத்தகைக் கடன்கொடுத்தோர்		3 040
	31 740	31 740

மேலதிக தகவல்கள்:

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்கள் சீராக்கப்பட வேண்டும்.

- (i) 31.03.2014 இல் சரக்கிருப்பின் கிரயம் ரூ. 2 000 000 ஆகும். இத்தினத்தில் சரக்கிருப்பின் தேறிய தேறக்கூடிய பெறுமதி ரூ. 1 800 000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
- (ii) வருட முடிவில், ரூ. 400 000 இனை அறவிட முடியாக்கடனாகப் பதிவுக்கவும் வியாபார வருமதிகளின் மிகுத்தித் தொகைக்கு 10% ஐயக்கடன் ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கம்பனி அறவிடமுடியாக்கடனுக்கும் ஐயக்கடன் ஏற்பாட்டிற்கும் தனித்தனியாக கணக்குகளைப் பேணுகின்றது.
- (iii) எல்லாச் சொத்துக்களும் ஒரு தொகுதியாகக் கருதப்பட்டு 01.10.2013 இல் காப்புறுதி செய்யப்பட்டன. 30.09.2014 இல் முடிவடையும் வருடத்திற்கான முழுக் கொடுப்பனவும் செலுத்தப்பட்டு அது செலவாகக் கணக்கிலிடப்பட்டுள்ளது. காப்புறுதிக் கட்டணத்தை நிரவாகச் செலவாகக் கருதுவது கம்பனியின் கொள்கையாகும்.
- (iv) கம்பனியின் வேலை கொள்வோர், ஊழியர் என்போருக்கான ஊ.சே.நி. பங்களிப்பானது முறையே 15%, 10% ஆகும். மேலும் வேலை கொள்வோர் ஊ.ந.நி. இற்கு 3% பங்களிப்புச் செய்கின்றனர். இக்கம்பனியானது நடைமுறையாண்டிற்கான இறுதி 3 மாதங்களிற்கு ஊ.சே.நி., ஊ.ந.நி. என்பவற்றிற்கு எதுவித ஏற்பாடுகளும் செய்யவில்லை. எவ்வாறாயினும் இறுதி 3 மாதங்களுக்கான ஊழியர்களது ஊ.சே.நி. பங்களிப்பு குறைத்துக்கொள்ளப்பட்டு செலுத்த வேண்டிய ஊ.சே.நி. கணக்கில் செலவில் பதியப்பட்டுள்ளது.

- (v) நிலையான வைப்பிற்கான நடைமுறை ஆண்டிற்குரிய வட்டி இன்னும் பதிவிடப்படவில்லை.
 (vi) ஆதனம், பொறி, உபகரணம் மற்றும் ஏனைய விபரங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

சொத்து	(ரூ.'000)		பயன்தரும் ஆயுட்காலம் (வருட்களில்)
	31.03.2014 இல் உள்ளவாறு	01.04.2013 இல் உள்ளவாறு	
கட்டடம்	6 000	1 500	20
மோட்டார் வாகனம் (01.04.2013 இல் நிதிக் குத்தகையின் கீழ் பெறப்பட்டது)	4 000	-	?
அலுவலக உபகரணங்கள்	1 200	240	5
தளபாடங்களும் பொருத்துகளும்	800	320	5
	<u>12 000</u>	<u>2 060</u>	

மோட்டார் வாகனமானது பொருட்களை விநியோகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றைய எல்லாச் சொத்துகளும் நிர்வாக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நடைமுறையாண்டுக்கான பெறுமானத்தேய்வு இடப்படல் வேண்டும்.

- (vii) கட்டடம், அலுவலக உபகரணங்கள் ஆகியன 31.03.2014 இல் அதன் நியாய விலைகளில் முறையே ரூ. 4 800 000, ரூ. 600 000 என முதற் தடவையாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டன.
- (viii) மோட்டார் வாகனம் 01.04.2013 இல் 4 வருட நிதிக் குத்தகையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டது. இச்சொத்தின் பயன்தரு ஆயுட்காலம் 6 வருடங்களாகும். சொத்தின் உரிமையானது நிதிக் குத்தகையின் இறுதியில் குத்தகை எடுத்தோருக்கு வழங்கப்படுவதில்லை. இக்குத்தகை உடன்படிக்கையின் கீழ் ஆரம்ப கொடுப்பனவு ரூ. 960 000 செலுத்தப்படல் வேண்டும். மேலும், வருடாந்த குத்தகை தவணைக்கட்டணம் ரூ. 960 000 ஐ 31.03.2014 இலிருந்து ஒவ்வொரு வருட முடிவிலும் செலுத்துதல் வேண்டும். 4 வருடங்களுக்கான குத்தகை வட்டி பின்வருமாறு:

வருடம்	வட்டி (ரூ.'000)
2013 / 14	304
2014 / 15	238
2015 / 16	166
2016 / 17	92

ஆரம்ப குத்தகைப் பொறுப்பும் ஆரம்ப கொடுப்பனவும் சரியாகப் பதியப்பட்டுள்ளன. மேலும் நடைமுறையாண்டுக்கான தவணைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது இவ்வருத்திற்கான குத்தகை வட்டியாகப் பதியப்பட்டுள்ளது.

- (ix) நடைமுறை ஆண்டிற்கான வருமானவரியானது, வரிக்கு முன்னரான இலாபத்தின் 1/3 பங்கு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- (x) கம்பனியானது 31.03.2014 இல் நிறுத்திவைத்த வருவாய்களிலிருந்து ரூ. 1 000 000 இனை பொது ஒதுக்கத்திற்கு மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் இத்தினத்தில் இயக்குனர்கள் ரூ. 300 000 இனை கம்பனியின் சாதாரண பங்குதாரர்களுக்கான பங்கிலாபமாக முன்மொழிந்துள்ளனர்.

வேண்டப்படுவது :

வரையறுத்த அரவிந் பொதுக்கம்பனி பிரசரிப்பதற்கான பின்வரும் நிதிக் கூற்றுகள் (குறிப்புக்கள் உட்பட):

- (1) 31.03.2014 இல் முடிவடையும் வருடத்திற்கான முற்றுமடங்கிய (comprehensive) வருமானக் கூற்று
- (2) 31.03.2014 இல் முடிவடையும் வருடத்திற்கான உரிமையாண்மை மாற்றல் கூற்று
- (3) 31.03.2014 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று

(20 புள்ளிகள்)

2. (அ) 31.03.2013 இல் உள்ளவாறான நகுலேஸ், விஸ்வா, சந்திரன் என்பவர்களது பங்குடைமையின் சுருக்கிய நிதி நிலைமைக் கூற்று கீழே தரப்பட்டுள்ளது.

சொத்துக்கள்:	(ரூ.'000)
கொண்டு செல் தொகையில் ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	6 000
இருப்புக்கள்	1 000
வியாபார வருமதிகள் (வியாபாரக் கடன்பட்டோர்)	1 500
வங்கியிலுள்ள காசு	500
	<u>9 000</u>
உரிமையாண்மையும் பொறுப்புக்களும்:	
மூலதனக் கணக்குகள்:	
நகுலேஸ்	3 000
விஸ்வா	3 000
சந்திரன்	2 000
நடைமுறைக் கணக்குகள்:	
நகுலேஸ்	350
விஸ்வா	330
சந்திரன்	80
வியாபாரக் கொடுக்குமதிகள் (வியாபாரக் கடன்கொடுத்தோர்)	240
	<u>9 000</u>

மேலதிக தகவல்கள்:

- (i) நகுலேஸ், விஸ்வா, சந்துரு என்பவர்களது பங்குடமை உடன்படிக்கை பின்வருமாறு:
- இலாபநட்டங்கள் நகுலேஸ், விஸ்வா, சந்துரு ஆகியோர்களுக்கிடையில் முறையே 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்வு செய்யப்படும்.
 - ஒவ்வொரு பங்காளரும் மாதச் சம்பளமாக ரூ. 10 000 பெறுவதற்கு உரித்துடையவர்கள்.
 - பங்காளர்கள் தங்களது மூலதனக் கணக்கின் ஆரம்ப மீதிகளுக்கு 5% வட்டி பெறுவதற்கு உரித்துடையவராவர்.
- (ii) 01.04.2013 இல் நகுலேஸ் பங்குடமையிலிருந்து இளைப்பாறினார். இத்தினத்தில் அவருக்குக் கொடுத்துத் தீர்க்க வேண்டிய தொகையை கடன் கணக்கிற்கு மாற்றுவதற்கும் அதற்கு வருடாந்தம் 10% வட்டி செலுத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நடைமுறை ஆண்டுக்கான வட்டி செலுத்தப்படல் வேண்டும்.
- (iii) 01.04.2013 இல் பங்குடமையின் நன்மதிப்பானது ரூ. 900 000 என மதிப்பீடு செய்யப்பட்டது. நன்மதிப்பானது கணக்குப் புத்தங்களில் ஒரு சொத்தாக பதியப்படுவதில்லை. அத்துடன் நன்மதிப்பு தொடர்பான எல்லாச் சீராக்கங்களும் பங்காளர்களின் மூலதனக் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- (iv) 01.04.2013 இலிருந்து விஸ்வாவும் சந்துருவும் இலாப நட்டத்தை முறையே 2:1 எனும் விகிதத்தில் பகிர்வு செய்து பங்குடமையை தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்தனர். சம்பளம், மூலதன வட்டி தொடர்பாக ஏற்கனவே செய்த உடன்படிக்கையில் மாற்றம் எதுவுமில்லை.
- (v) 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான விஸ்வா, சந்துரு ஆகியோரின் பங்குடமையின் கொடுக்கல் வாங்கல்கல்கள் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

விபரம்	ரூ.'000
விற்பனைகள் (இவற்றுள் 60% கடனடிப்படையிலானதாகும்)	6 000
கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட காசு	2 500
கொள்வனவுகள் (இவற்றுள் 80% கடனடிப்படையிலானதாகும்)	3 000
கடன்கொடுத்தோருக்கான கொடுப்பனவு	1 240
செயற்பாட்டுச் செலவுகளுக்குச் செலுத்திய காசு	520
ஆதனம், பொறி, உபகரண பெறுமானத் தேய்வு	1 000
பற்றுக்கள் (ஒவ்வொரு பங்காளரும் ரூ. 60 000 வீதம்).....	120

- (vi) 31.03.2014 இல் உள்ளவாறான சரக்கிருப்புகளின் பெறுமதி 750 000 ஆகும்.

வேண்டப்படுவது:

- (1) விஸ்வா, சந்துரு என்பவர்களது பங்குடமை 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானக் கூற்று (பங்காளர்களுக்கான பகிர்வுகள் உட்பட)
- (2) விஸ்வா, சந்துரு பங்குடமை வியாபார வருமதிகள், பொறுப்புக்கள், பங்காளர்களின் மூலதன, நடைமுறைக் கணக்குகள் ஆகிய மீதிகளைக் காட்டும் 31.03.2014 இல் உள்ளவாறான பிரித்தெடுக்கப்பட்ட நிதிநிலைமைக் கூற்று **(10 புள்ளிகள்)**
- (ஆ) வரையறுக்கப்பட்ட ரொசான் கம்பனி இரு வகையான பேனைகளை (வகை 1, வகை 2) உற்பத்தி செய்கின்றது. இது மூன்று உற்பத்தி திணைக்களங்களை (இயந்திரம், ஒன்றுசேர்த்தல், முடிவுறுத்தல்) கொண்ட தொழிற்சாலையையும் மற்றும் களஞ்சியமொன்றையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தனித்தனியான கட்டடங்களில் அமைந்துள்ளன. 2015ஆம் ஆண்டுக்கான பாதிடு செய்யப்பட்ட மேந்தலைகள் பின்வருமாறு:

மேந்தலைகள்:	ரூ.'000
நேரில் கூலிகள்:	
இயந்திர திணைக்களம்	310
ஒன்றுசேர்த்தல் திணைக்களம்	630
முடிவுறுத்தல் திணைக்களம்	140
களஞ்சியம்	180
வாடகை:	
தொழிற்சாலை	1 600
களஞ்சியம்	400
வெளிச்சம் பாய்ச்சல்:	
தொழிற்சாலை	600
களஞ்சியம்	140
இயந்திர திணைக்களத்திற்கான இயந்திர எண்ணெய்	300
இயந்திரப் பெறுமானத் தேய்வு	1 200
காப்புறுதி - களஞ்சியம்	500
பாதுகாப்புக் கட்டணங்கள்	300

மேலதிக தகவல்கள்:

(i)	விடயங்கள்	இயந்திரம்	ஒன்றுசேர்த்தல்	முடிவுறுத்தல்	களஞ்சியம்
	பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை	10	12	6	2
	தளப்பரப்பு (சதுரமீற்றர்)	3 600	2 800	1 600	200
	இயந்திரக் கிரயம் (ரூ. '000)	500	600	200	200
	நேர் ஊழிய மணித்தியாலங்களின் எண்ணிக்கை	200	484	270	-
	இயந்திர மணித்தியாலங்களின் எண்ணிக்கை	400	70	180	-
	களஞ்சிய வேண்டுகோள்கள் எண்ணிக்கை	25	15	10	-

- (ii) மேந்தலைகள் உறிஞ்சுதலுக்காக இயந்திர திணைக்களமானது இயந்திர மணித்தியாலங்களையும், ஏனைய இரண்டு உற்பத்தித் திணைக்களங்களும் நேர் ஊழிய மணித்தியாலங்களையும் பயன்படுத்துகின்றன.
- (iii) பேனை ஒன்றை உற்பத்தி செய்வதற்கான பாதி செய்ப்பட்ட மணித்தியாலங்கள்

திணைக்களம்	வகை 1	வகை 2
இயந்திரம்	4	3
ஒன்றுசேர்த்தல்	3	5
முடிவுறுத்தல்	2	4

வேண்டப்படுவது :

- (1) பகிர்வு அடிப்படையை காட்டக்கூடியதான மேந்தலைப் பகுப்பாய்வு அட்டவணை (களஞ்சியத்தின் மீள்பகிர்வு உட்பட)
- (2) உற்பத்தித் திணைக்களம் ஒவ்வொன்றுக்குமான மேந்தலை உறிஞ்சுதல் வீதங்கள்
- (3) ஒவ்வொரு உற்பத்தி வகை பொருளினதும் அலகொன்றினால் உறிஞ்சப்பட்ட மேந்தலைகள்

(10 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

3. இளங்கோ தனது சொந்த சேமிப்புகளைப் பயன்படுத்தி ரூ. 400 000 ஐ முதலீடு செய்து 01.01.2014 இல் வியாபாரமொன்றை ஆரம்பித்தார். மேலும் அவர் ரூ. 120 000 மதிப்பீடு செய்யப்பட்ட தனது கணினியையும் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தினார். 2014 ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற சில கொடுக்கல் வாங்கல்கள் கணக்கீட்டுச் சமன்பாட்டைப் பயன்படுத்தி பின்வருமாறு பதிவிடப்பட்டுள்ளன.

(எல்லாப் பெறுமதிகளும் ரூ. '000 இல் ஆகும்.)

கொடுக்கல் வாங்கல் இலக்கம்	சொத்துக்கள்				பொறுப்புக்கள்	உரிமையாண்மை
	தளபாடம்	சரக்கிருப்புகள்	கடன்பட்டோர்	வங்கி		
1		+ 200		- 200		
2		+ 180			+ 180	
3	+ 180			- 180		
4		- 40		+ 50		+ 10
5				- 38	- 40	+ 2
6		- 60	+ 100			+ 40
7			- 60	+ 57		- 3
8				- 8		- 8

மேலதிக தகவல்கள்:

- (i) வியாபாரத்தின் எல்லாக் காசக் கொடுக்கல் வாங்கல்களும் வங்கிக் கணக்கினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.
- (ii) 31.01.2014 இலுள்ள வியாபாரத்தின் வங்கி மீதி இத்தினத்திலுள்ள வங்கிக் கூற்றிலுள்ள மீதியுடன் உடன்படவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின்போது பின்வரும் விடயங்கள் கணக்குப் புத்தகங்களில் பதியப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது:
- இளங்கோவின் மகளின் பாடசாலைக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ரூ. 10 000 இற்கான காசோலை (இளங்கோ இத்தொகையினை மட்டுமே இம்மாதத்தினுள் பற்றாக எடுத்துள்ளார்.)
 - வியாபாரத்தின் தொலைபேசி கட்டணத்திற்கான நிலையான கட்டளைக் கொடுப்பனவு ரூ. 2 000
 - கடன்பட்டோர் ஒருவரால் வங்கியில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்ட காசோலை ரூ. 30 000
- (iii) வியாபாரத்தின் ஆதனம், பொறி, உபகரணம் என்பன நேர்கோட்டு முறையில் வருடாந்தம் 10% பெறுமானத் தேய்விடப்பட வேண்டும். இச்சொத்துக்கள் மாதத் தொடக்கத்திலிருந்து பாவனைக்குக் கிடைப்பனவாக இருந்தன.
- (iv) நகர சபைக்குச் செலுத்த வேண்டிய 2014 ஜனவரி மாதத்திற்கான இறைவரி ரூ. 5 000 ஆகும்.

வேண்டப்படுவது:

- (1) இலக்கம் 1 இலிருந்து 8 வரைக்குமான கொடுக்கல் வாங்கல்களை விவரித்தல்
- (2) தேறிய சொத்து அடிப்படையைப் பயன்படுத்தி 2014 ஜனவரி மாதத்திற்கான வியாபாரத்தின் இலாபம் அல்லது நட்டம்
- (3) 31.01.2014 இல் உள்ளவாறான வியாபாரத்தின் நிதி நிலைமைக் கூற்றில் காட்டப்பட வேண்டிய சரக்கிருப்பு, கடன்பட்டோர், வங்கி மீதிகள்

(மொத்தம் 15 புள்ளிகள்)

[பக். 5 ஐப் பார்க்க

4. (அ) நாதன் ரயர் உற்பத்திக் கம்பனியின் 2014 மார்ச் மாதத்திற்கான சம்பளம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு:
(எல்லாப் பெறுமதிகளும் ரூ. '000 இல்)

விபரம்	ஊழியர் வகை:			
	உற்பத்தி தொழிலாளர்	உற்பத்தி மேற்பார்வையாளர்	உற்பத்தி முகாமையாளர்	நிர்வாக உதவியாளர்
அடிப்படைச் சம்பளம்	5 000	3 000	1 500	500
ஊக்குவிப்புக் கொடுப்பனவு (துண்டு வீத அடிப்படையில்)	2 500	-	-	-
மேலதிக நேரம்	-	500	250	-
பிரயாணப் படி	-	250	150	-
உபகாரப் பணம் (கம்பனி இலாபத்தின் அடிப்படையில்)	250	150	75	25
மொத்தச் சம்பளம்	7 750	3 900	1 975	525
கழிப்பனவுகள்:				
ஊழியர் கடன் பதிவழிப்பு	300	100	-	-
ஊ.சே.நி. பங்களிப்பு (10%)	500	300	150	50
தேறிய சம்பளம்	6 950	3 500	1 825	475
கம்பனியின் பங்களிப்பு:				
ஊ.சே.நி. (15%)	750	450	225	75
ஊ.ந.நி. (3%)	150	90	45	15

மேலதிக தகவல்கள்:

ஊக்குவிப்புக் கொடுப்பனவானது விஷேட வகை ரயர் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான கட்டளையை முடிவுறுத்தலுடன் தொடர்புடையதாகும்.

வேண்டப்படுவது:

31.03.2014 இல் முடிவடையும் மாதத்திற்கான பின்வருவன: (ஒவ்வொரு விடயத்துக்குமான உள்ளடக்கத்தையும் வெவ்வேறாகக் காட்டுக.)

(1) நேர்க்கூலிகள்

(2) உற்பத்தி மேந்தலைகளுள் உள்ளடங்கியுள்ள ஊழியர் தொடர்பான செலவுகள்

(3) ஊழியர்களுடன் தொடர்பான மொத்தச் செலவுகள்

(05 புள்ளிகள்)

(ஆ) பின்வரும் தகவல்கள் 01.03.2014 இல் வியாபாரச் செயற்பாடுகளை ஆரம்பித்த வரையறுக்கப்பட்ட அமீன் கம்பனியுடன் தொடர்புடையனவாகும்.

(எல்லாப் பெறுமதிகளும் ரூ. '000 இல்)

கடன்பட்டோர் பேரேட்டின் சுருக்கம்:

கடன்பட்டோர்	விற்பனை	கொடுத்த கழிவு	பெறப்பட்ட காசு	31.03.2014 இல் உள்ளவாறான மீதி
அமலன்	1 600	160	660	780
கமலன்	900	90	590	220
சுமதி	500	-	-	500
மொத்தம்	3 000	250	1 250	1 500

கடன்கொடுத்தோர் பேரேட்டின் சுருக்கம்:

கடன்கொடுத்தோர்	கொள்வனவுகள்	பெற்ற கழிவு	செலுத்திய காசு	31.03.2014 இல் உள்ளவாறான மீதி
சாமலி	1 200	120	530	550
மாலினி	800	80	650	70
லாமா	400	-	-	400
மொத்தம்	2 400	200	1 180	1 020

மேலதிக தகவல்கள்:

(i) 31.03.2014 இல் கடன்பட்டோர், கடன்கொடுத்தோர் பேரேடுகளின் மொத்த மீதிகள் இத் தினத்திலுள்ள கட்டுப்பாட்டுக் கணக்கு மீதிகளுடன் சம்ப்படவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின்போது பின்வருவன வெளிப்பட்டன.

- விற்பனை நாளேட்டின் மொத்தத் தொகை கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் விற்பனைக் கணக்கிலும் ரூ. 300 000 என பதியப்பட்டிருந்தது.
- கடன்பட்டோருக்கு அனுமதித்த கழிவானது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் வரவில்லைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது கொடுத்த கழிவுக் கணக்கில் சரியாக பதிவிடப்பட்டிருந்தது.
- கொள்வனவு நாளேட்டின் மொத்தத் தொகையானது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும், கொள்வனவுகள் கணக்கிலும் ரூ. 4 200 000 என பதியப்பட்டிருந்தது.
- லாமாவுக்குத் திருப்பி அனுப்பிய ரூ. 20 000 பொருட்கள் கடன்கொடுத்தோர் பேரேட்டிலுள்ள இவரின் கணக்கில் பதிவிடப்பட்டிருக்கவில்லை. இது பொதுப் பேரேட்டில் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் வரவிலும் விற்பனைக் கணக்கில் செலவிலும் பதியப்பட்டிருந்தது.

- (ii) 31.03.2014 இல் முடிவடைந்த மாதத்திற்கான கம்பனியின் வரைபு வருமானக் கூற்றில் நட்டம் ரூ. 2 000 000 என அறிக்கையிடப்பட்டிருந்தது. (இது மேலே கூறப்பட்ட தவறுகளைச் சீராக்குவதற்கு முன்பாகும்)

வேண்டப்படுவது:

- (1) தவறுகளைத் திருத்துவதற்கான நாட்குறிப்புப் பதிவுகள் (விளம்பல் தேவையானது)
 - (2) 31.03.2014 இல் முடிவடைந்த மாதத்திற்கான திருத்திய இலாபம் அல்லது நட்டம்
 - (3) மேலே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்கு முன்னதாக 2014 மார்ச் மாதத்திற்கான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு
 - (4) மேலே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் திருத்தியதன் பின்னரான 2014 மார்ச் மாதத்திற்கான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு
- (10 புள்ளிகள்)
(மொத்தம் 15 புள்ளிகள்)

5. (அ) கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான வரையறுக்கப்பட்ட சண்முகி கம்பனிக்குச் சொந்தமாகவுள்ள இயந்திரத்துடன் தொடர்பானவையாகும்.

இயந்திர இலக்கம்	கொள்வனவுத் திகதி	கிரயம் (ரூ. '000)	எஞ்சிய பெறுமதி (ரூ. '000)	பயன்தரு ஆயுட்காலம் (வருடங்கள்)
1	01.10.2010	800	200	5
2	01.04.2011	1 600	100	6
3	01.07.2013	1 400	200	6
		<u>3 800</u>		

மேலதிக தகவல்கள்:

- (i) எல்லா இயந்திரங்களும் அவை கொள்வனவு செய்யப்பட்ட திகதியிலிருந்து பாவனைக்குத் தயாரான நிலையில் உள்ளதுடன் அவை கிரயத்தில் வருடாந்தம் நேர்கோட்டு முறையின் கீழ் பெறுமானத்தேய்விடப்படுகின்றன.
- (ii) இயந்திர இல. 1 ஆனது 01.10.2013 இல் ரூ. 550 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.
- (iii) இயந்திரம் இல. 2 இன் பயன்தரு ஆயுட்காலம் 01.04.2013 இல் 6 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டது. எல்வாறாயினும் இதன் எஞ்சிய பெறுமதியில் எதுவித மாற்றமும் இல்லை.

வேண்டப்படுவது:

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் கணக்குகள்:

- (1) இயந்திரம்
 - (2) திரண்ட பெறுமானத் தேய்வு - இயந்திரம்
 - (3) இயந்திரம் அகற்றுதல்
- (05 புள்ளிகள்)

- (ஆ) கம்பனியொன்று 10 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் வியாபாரக் கண்காட்சியொன்றில் புதிய பொருளொன்றை அறிமுகப்படுத்தி விற்பனை செய்யவுள்ளது. இப் பொருளானது அதன் வழங்குனரால் அலகொன்று ரூ. 4 500 கிரயத்தில் கம்பனிக்கு வழங்கப்படுகிறது. இப் பொருளை அலகொன்று ரூ. 8 000 விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டபோதும் கண்காட்சியில் இப்பொருளுக்கு விற்பனை விலையில் 20% கழிவு வழங்கப்படும். எதிர்பார்க்கப்படும் கிரயங்கள் பின்வருமாறு:

விபரம்	ரூ.
விற்பனைக்குப் பாவிக்கும் இடத்திற்கான வாடகை	40 000
துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல் கிரயம்	5 000
விற்பனை இடத்தின் முகாமையாளருக்கான படிகள்	25 000
விற்பனை உதவியாளருக்கான படி (நாளொன்றுக்கு)	1 000
விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளுடனும் பரிசாகக் கொடுக்கப்படும் கோப்பை ஒன்றின் விலை	100

இக்காலப்பகுதிக்கு இரண்டு விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்படுவர்.

வேண்டப்படுவது:

- (1) இச்செயற்பாட்டிற்கான மொத்த நிலையான கிரயம்
- (2) இச்செயற்பாட்டின் மொத்தக் கிரயத்தை ஈடுசெய்வதற்கு விற்பனை செய்ய வேண்டிய அலகுகள்
- (3) ரூ. 270 000 இலாபம் ஈட்டுவதற்கு விற்பனை செய்ய வேண்டிய அலகுகள்
- (4) விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு அலகுக்கும் இதன் விற்பனை விலையில் 10% தரகு முகாமையாளருக்கு வழங்கப்படும்போது 100 அலகுகள் விற்பனையில் ஈட்டப்படும் இலாபம் (இது முகாமையாளருக்கு செலுத்தும் படிக்கு மேலதிகமானது.)

(10 புள்ளிகள்)
(மொத்தம் 15 புள்ளிகள்)

6. வரையறுக்கப்பட்ட சத்யா கம்பனி தனது செயற்பாடுகளை 01.04.2013 இல் ஆரம்பித்தது. இதன் முதல் வருட செயற்பாடுகளுக்கான நிதிக் கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான சுருக்கப்பட்ட முற்றும் அடங்கிய வருமானக் கூற்று

	ரூ.'000
விற்பனைகள்	6 250
விற்பனைகள் கிரயம்.....	(2 850)
மொத்த இலாபம்.....	3 400
செலவுகள்.....	(2 500)
வரிக்கு முன்னதான இலாபம்.....	900
வருடத்திற்கான வரி	(300)
வருடத்திற்கான இலாபம்	600
வருடத்திற்கான மொத்த முற்றும் அடங்கிய வருமானம்.....	<u>600</u>

31.03.2014 இலுள்ளபடியான சுருக்கப்பட்ட நிதிநிலைமைக் கூற்று

	ரூ.'000
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் (கொண்டுசெல் தொகையில்) 6 000	6 000
சரக்கிருப்பு	1 500
வியாபார வருமதிகள் (வியாபாரக் கடன்பட்டோர்).....	4 000
வங்கியிலுள்ள காசு.....	1 000
	<u>12 500</u>

கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் (பங்கொன்று ரூ. 70 படி 100 000 பங்குகள்).....	7 000
நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள்.....	500
12% வங்கிக்கடன் (01.04.2013 இல் 5 வருடங்களுக்குப் பெறப்பட்டது) 2 500	2 500
வியாபாரக் கொடுக்குமதிகள் (வியாபாரக் கடன் கொடுத்தோர்).....	2 150
செலுத்த வேண்டிய வரி.....	200
செலுத்த வேண்டிய வட்டி.....	150
	<u>12 500</u>

மேலதிக தகவல்கள்:

- (i) எல்லா விற்பனைகளும், கொள்வனவுகளும் கடனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(ii) ஆதனம், பொறி மற்றும் உபகரணம் என்பன காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்டு பின்வருமாறு பெறுமானத்தேய்வு இடப்பட்டு இருந்தது. இப்பெறுமானத் தேய்வானது செலவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சொத்து	வருடத்திற்கான பெறுமானத்தேய்வு (ரூ.'000)	31.03.2014 இல் கொண்டுசெல் தொகை (ரூ.'000)
மோட்டார் வாகனங்கள்	400	3 600
அலுவலக உபகரணங்கள்	600	2 400
மொத்தம்	<u>1 000</u>	<u>6 000</u>

- (iii) செலவானது வங்கிக் கடனுக்கான வட்டியையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் இவ்வருடத்தில் வட்டியின் அரைவாசி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது.
(iv) கம்பனியானது இவ்வருடத்தில் இடைக்காலப் பங்கிலாபத்தைச் செலுத்தியுள்ளது.

வேண்டப்படுவது:

- (1) பின்வருவனவற்றை கணிப்பிடுக:
(i) உரிமையாண்மை திரும்பல் விகிதம்
(ii) வட்டிக் காப்பு விகிதம்
(iii) நடைமுறை விகிதம்
(iv) கடன் விகிதம்
(v) சொத்துப்புரள்வு விகிதம் (வருட இறுதியிலுள்ள மொத்தச் சொத்து அடிப்படையில்)
- (2) LKAS 7 இன் படியான (காசுப் பாய்ச்சல் கூற்று) சத்யா கம்பனியின் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான காசுப் பாய்ச்சல் கூற்று

(மொத்தம் 15 புள்ளிகள்)

7. (அ) கம்பனியொன்று புதிய பொருளொன்றை உற்பத்தி செய்யத் திட்டமிடுகிறது. இந் நோக்கத்திற்காக 4 வருட பயன்தரு ஆயுட் காலத்தைக் கொண்ட புதிய இயந்திரமொன்றை ரூ. 2 000 000 இற்கு கொள்வனவு செய்ய முடியும். 4 வருடங்களுக்குப் பின் இவ் இயந்திரத்தின் எஞ்சிய பெறுமதி ரூ. 200 000 ஆகும். இப் பொருளின் எதிர்பார்க்கப்படும் கேள்வி பின்வருமாறு:

வருடம்	1	2	3	4
கேள்வி (அலகுகள்)	4 000	5 200	6 000	6 000

இதன் எதிர்பார்க்கப்படும் விற்பனை விலை அலகொன்றிற்கு ரூ. 800 ஆகும். அலகொன்றுக்கான மாறும் கிரயம் ரூ. 500 ஆகும். புதிய இயந்திரத்தின் பெறுமானத் தேய்வு தவிர்த்து நிலையான உற்பத்திக் கிரயமானது உற்பத்தியின் முதல் வருடத்தில் ரூ. 300 000 ஆகும். இத் தொகை வருடாந்தம் ரூ. 60 000 இனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தேவைப்படும் திரும்பல் வீதம் 10% ஆகும்.

தேவைப்படும் திரும்பல் வீதம் 10% இல் கழிவிட்டுக் காரணி: (முதலாம் தசம தானத்திற்கு)

வருடம்	1	2	3	4
கழிவிட்டுக் காரணி	0.9	0.8	0.7	0.6

வேண்டப்படுவது:

- (1) இச் செயற்றிட்டத்தின் திரும்பப் பெறும் காலமும் தேறிய நிகழ்காலப் பெறுமதியும்
 - (2) தேறிய நிகழ்காலப் பெறுமதியின் அடிப்படையில் இவ் இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதா அல்லது இல்லையா என்பதற்கான காரணங்களுடன் கூடிய தீர்மானம் **(05 புள்ளிகள்)**
- (ஆ) 01.04.2013 இல் உயர்தொழில் கல்வி அபிவிருத்தி நிலையமொன்று பாடசாலை ஒன்றைச் சூழவுள்ள பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பற்றி பயிற்சியளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்துடன் தொடர்புடையவையாகும்.
- (i) நுழைவுக் கட்டணமும் சந்தாவும்
 - இந்நிலையமானது 50 அங்கத்தவர்களுடன் உருவாக்கப்பட்டது.
 - ஒவ்வொரு அங்கத்தவரும் நுழைவுக்கட்டணமாக ரூ. 500 செலுத்தியுள்ளனர்.
 - அங்கத்தவர் ஒருவருக்கான மாதாந்த சந்தா ரூ. 500 ஆகும்.
 - 40 அங்கத்தவர்கள் வருடத்திற்கான சந்தாவைச் செலுத்தியுள்ளனர். மிகுதியான 10 அங்கத்தவர்கள் 9 மாதங்களுக்கு மாத்திரம் சந்தாப்பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
 - (ii) பாடநெறியை நடாத்துதல்:
 - முதலாவது பாடநெறியாக 01.06.2013 இல் ஒரு வருட காலங்கொண்ட மோட்டார் இயந்திரவியல் பாடநெறியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
 - மாணவர் ஒருவருக்கான மாதாந்த பாடநெறிக் கட்டணம் ரூ. 1 000 ஆகும். 25 மாணவர்கள் இப்பாடநெறிக்குப் பதிவுசெய்துள்ளனர். இவர்களில் 20 மாணவர்கள் பாடநெறியின் முழுக் காலத்திற்கும் பாடநெறிக் கட்டணத்தைச் செலுத்தினர். மிகுதி மாணவர்கள் 6 மாதங்களுக்கான பாடநெறிக் கட்டணத்தை மாத்திரமே செலுத்தியுள்ளனர்.
 - இப்பாடநெறி பாடசாலையிலேயே நடாத்தப்படுவதுடன், அவ் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக மாதாந்த கொடுப்பனவாக ரூ. 2 000 செலுத்தப்பட்டது.
 - இப்பாடநெறியைக் கற்பிப்பவர் எதுவித கட்டணமும் பெறவில்லை. ஆனால் அவருக்கு மாதாந்தம் ரூ. 3000 பிரயாணச் செலவாகச் செலுத்தப்பட்டது.
 - (iii) நிலையத்தின் முகாமை:
 - 01.04.2013 இல் 4 வருட பயன்தரு ஆயுட்காலத்தைக் கொண்ட ரூ. 360 000 பெறுமதியான முகச்சக்கர வண்டியொன்று அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் அது அத்தினத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு நேர்கோட்டு முறையில் பெறுமானத்தேய்விடப்படுகின்றது.
 - இவ் அன்பளிப்பானது நடைமுறை ஆண்டிலிருந்து 4 வருடங்களுக்கான சமமான வருமானம் என இனம் காணப்பட்டுள்ளது.
 - இந்நிறுவனத்தின் முகாமையாளருக்கு 01.04.2013 இலிருந்து மாதாந்தம் படியாக ரூ. 10 000 இனை தொடர்ந்துவரும் மாதத்தின் 10ஆம் நாளில் செலுத்த வேண்டும்.
 - இவ்வருடத்தில் எழுதுகருவிகள், முச்சக்கரவண்டி ஓட்டுதல் செலவுகள் என்பவற்றுக்காக முறையே ரூ. 60 000, ரூ. 20 000 செலுத்தப்பட்டது. இவ்வாண்டில் ரூ. 40 000 பெறுமதியான எழுதுகருவிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வேண்டப்படுவது:

உயர்தொழில் கல்வி அபிவிருத்தி நிலையத்திற்கான பின்வருவன:

- (1) 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான கொள்ளல் கொடுத்தல் கணக்கு
- (2) 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானச் செலவுக் கணக்கு
- (3) 31.03.2014 இல் உள்ளவாறான திரண்ட நிதி

(10 புள்ளிகள்)
(மொத்தம் 15 புள்ளிகள்)